



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 44]

சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 30, 2019
ஐப்பசி 13, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

2017, செப்டம்பர் 3 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:—

தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 4/2017.

தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றமானது அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;

தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213 - ஆம் உறுப்பின் (1) - ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்:—

பகுதி - I

முன்னுரை

1. (1) இந்த அவசரச் சட்டம், தமிழ்நாடு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் (திருத்த) அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பகுதி - II

1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம் IV/1919.

2. இதன் பின்பு இந்தப் பகுதியில் 1919-ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் 5-ஆம் பிரிவில் (3)-ஆம் உட்பிரிவின் வரம்புரையினை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

5 ஆம் பிரிவிற்கான திருத்தம்

3. 1919-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள, 46-AA, 46-AAA, மற்றும் 46-AAAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

46-AA, 46-AAA மற்றும் 46-AAAA பிரிவுகளை விட்டுவிடுதல்.

பகுதி - III

1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம் V/1920.

4. 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் உள்ள, 43-AA, 43-AAA, மற்றும் 43-AAAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

43-AA, 43-AAA மற்றும் 43-AAAA பிரிவுகளை விட்டுவிடுதல்.

பகுதி - IV

1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தங்கள்.

- 5-ஆம் பிரிவிற்கான திருத்தம். 5. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1971-ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டத்தின் 5-ஆம் பிரிவில் (3)-ஆம் உட்பிரிவின் வரம்புரையினை விட்டுவிடுதல் வேண்டும். தமிழ்நாடு சட்டம் 15/1971.
- 50-A, 50-AA மற்றும் 50-AAA ஆகிய பிரிவுகளை விட்டு விடுதல். 6. 1971 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள 50-A, 50-AA மற்றும் 50-AAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

பகுதி - V

1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தங்கள்.

- 5-ஆம் பிரிவிற்கான திருத்தம். 7. (இதன் பின்பு இந்தப் பகுதியில் 1981 ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 5-ஆம் பிரிவில் (3) ஆம் உட்பிரிவின் வரம்புரையினை விட்டுவிடுதல் வேண்டும். தமிழ்நாடு சட்டம் 25/1981.
- 52-A, 52-AA மற்றும் 52-AAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடுதல். 8. 1981 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள 52-A, 52-AA மற்றும் 52-AAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

பகுதி - VI

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

- 28-A, 28-AA மற்றும் 28-AAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடுதல். 9. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் உள்ள 28-A, 28-AA மற்றும் 28-AAA ஆகிய பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும். தமிழ்நாடு சட்டம் 21/1994.

ésifiiu

2016-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த உள்ளாட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களை 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இருந்துவரும் உள்ளாட்சி வார்டுகளின் அடிப்படையில் நடத்துவதற்காக, உள்ளாட்சி மன்றங்களுக்கான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நீதிமன்ற வழக்கு காரணமாக உள்ளாட்சி மன்றங்களுக்கு சாதாரண தேர்தலை நடத்த இயலவில்லை. அத்துடன் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை எண்.33984/2016-ல் வழங்கிய ஆணையின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் மற்றும் அதன் பணிகளை மேற்கொள்வதற்கும் தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

2. கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய மன்றங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் வார்டு எல்லை வரையறை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் மேல்முறையீட்டு மனு எண்கள் 5467, 5468, 5469, 5470 மற்றும் 5471/2017-ன் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றமானது உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களில், வார்டுகளின் எல்லையினை வரையறை செய்யாமல் உள்ளாட்சி மன்றங்களுக்கு சாதாரண தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான விதிகளை உபகுத்தியிருப்பதன் நோக்கமானது உள்ளாட்சி மன்றங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கோட்டங்கள் மற்றும் வார்டுகளின் ஆட்சி நிலவரப் பகுதி அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களுக்கு சாதாரண தேர்தலை நடத்துவதற்கு வழிவகுத்துள்ளது குறித்து விளக்கம் கோரியுள்ளது.

3. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலிருப்பதால், இதுநாள்வரை உள்ளாட்சி மன்றங்களுக்கான சாதாரண தேர்தல்களை நடத்த இயலவில்லை. மேலும் அரசமைப்புச் சட்டம் உறுப்பு 243-C உடன் இணைந்த உறுப்புகள் 243 (f), 243 Q மற்றும் 243 P (g) - யின்படி மக்கள் தொகை விவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசி முறை கணக்கெடுப்பின்படியான மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அரசமைப்பு வேண்டுகளுக்கு பலனளிக்கும் வகையில் தமிழ்நாடு வரையறை சட்டம், 2017-ன்படி உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு, தமிழ்நாடு சட்டம் 23/2017-ன் கீழ் அமைக்கப்பட்ட வார்டு எல்லை வரையறை செய்தல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான வார்டுகளின் அடிப்படையில் வரையறை செய்வதற்கு, 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994), 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் IV/1994), 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 15/1971), 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/1981) மற்றும் 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் V/1920) ஆகியனவற்றை பொருத்தமான முறையில் திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் அவசரச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/2017) ஆளுநரால் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் நாளன்று பிறப்பிக்கப்பட்டு அது செப்டம்பர் 3-ஆம் நாளிட்ட *jäceehL Áw#ò muÁjés* வெளியிடப்பட்டது.

4. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

2017, அக்டோபர் 16 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரம் சட்டமானது ஈங்கிதனால் பொதுத்தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 6/2017.

1998 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்புநந்தப் புள்ளிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றமானது அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;

தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213-ஆம் உறுப்பின் (1) ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்:-

1. (1) இந்தச் சட்டம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்புநந்தப் புள்ளிகள் (இரண்டாம் திருத்த) அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்
43/1998.

2. 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்புநந்தப் புள்ளிகள் சட்டத்தின் 16-ஆம் பிரிவில் உள்ள (i) கூறுக்கு பின்பு பின்வரும் கூறுகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

16-ஆம் பிரிவுக்கான திருத்தம்.

“(i) அறிவுரை பெறுதல் மற்றும் நிதி சேவைகளை வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்திடமிருந்து அரசின் முன் ஒப்புதலுடன்.

tu«òiu:- ஆனால் வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் தொடர்பான அரசு செயலாளர், நிதித் துறையின் அரசு செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அல்லது தொடர்புடைய தலைமை நிர்வாக அலுவலர் அடங்கிய குழு நேர்வுக்கேற்ப கொள்முதல் செய்யப்பட வேண்டிய சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

(k) வரையறுக்கப்பட்ட இந்திய நிலக்கரி நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கங்கள் நிறுவனம் அல்லது அதைப் போன்ற அரசு பொதுவுடைமையாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பிற எதுவும்.

(l) வரையறுக்கப்பட்ட இந்திய கப்பல் போக்குவரத்துக் கழக சொந்த கப்பல்களின் போக்குவரத்து சேவைகள்.”

ésffiu

1998- ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) 16-ஆம் பிரிவின்படி மேற்சொன்ன சட்டத்தின் 9-ஆம் மற்றும் 10-ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் ஒப்பந்தப்புள்ளியைக் கோரும் அதிகார அமைப்பால் கோருதல், மதிப்பீடு செய்தல் மற்றும் ஏற்பது ஆகியவை தொடர்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்முதலுக்கு பொருந்தாது மேற்சொன்ன 16-ஆம் பிரிவின்படி வகைசெய்யப்பட்ட விலக்களிப்பு வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் அல்லது வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட இந்திய நிலக்கரி நிறுவனத்திலிருந்து செய்யப்படும் கொள்முதல் அல்லது வரையறுக்கப்பட்ட சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கங்களின் நிறுவனம் அல்லது அதைப் போன்ற பிற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நீட்டித்திட அரசு கருதியுள்ளது. வரையறுக்கப்பட்ட இந்திய கப்பல் போக்குவரத்துக் கழக சொந்த கப்பல்களின் போக்குவரத்து சேவைகளை கொள்முதல் செய்வதையும் மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 43/1998-இன் 9-ஆம் மற்றும் 10-பிரிவுகளிலிருந்து விளக்களிக்கப்படுதல் வேண்டும் என்றும் அரசு கருதியுள்ளது. எனவே, மேற்சொன்ன நோக்கத்திற்காக மேற்சொன்ன சட்டத்தின் 16-ம் பிரிவை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்திருக்கிறது.

2. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 47/2017.

1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்தெட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும். குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு சட்டம்
42/1989.

2. 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் பிரிவுக்கான திருத்தம்.

உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2) (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக் குழு,-

(i) வேந்தரால் நியமிக்கப்படுவரும், உச்ச நீதிமன்றத்தின் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளராக இருக்கும் ஒருவரை,

(ii) அரசினால் நியமிக்கப்படுவரும், அரசு முதன்மை செயலாளர் படி நிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை,

(iii) கல்வி அலுவல் குழுவினால் நியமிக்கப்படுவரும் சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை,

கொண்டது ஆகும்.

எஃஃ:- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, " சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணை வேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள, அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் அனுபவம் பெற்றுள்ள புகழ்பெற்ற கல்வியாளராக இருக்கிற, அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள

நபர் என்று பொருள்படும்.

துவ:- ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக் கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும்

தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்-

(i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், மற்றும் கல்வி அமைப்பு மூலமாக பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசால் மற்றும் கல்வி அலுவல் குழுவால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணை வேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு, அறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணை வேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணை வேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணை வேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக் கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். அந்தக்குழு மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர், அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலுமான கால அவகாசம் வழங்கலாம் அல்லது (2)-ஆம் உட்பிரிவிற்கிணங்க மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கலாம்".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் நாளன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 1/2018

1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்

தமிழ்நாடு சட்டமன்றமானது அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;

தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213-ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்:-

1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்த) அவசரச் சட்டம் என வழங்கப்பெறும். குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் (xx/1951.)

2. 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 12-C எனும் பிரிவிற் குப் பின்பு 12-D எனும் புதிய பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:- புகுத்துதல்.

“12-D முன்னாள் உறுப்பினர்களுக்காக இருப்பூர்தி கட்டணம்.-

வகுத்துரைக்கலாகிற அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சட்டமன்றப் பேரவை அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்திருக்கின்ற நபர் ஒவ்வொருவரும் சுதந்திர நாளை மற்றும் குடியரசு நாளை கொண்டாடுவதற்காக கலந்துகொள்வதற்கு மற்றும் திரும்புவதற்கான பயணத்திற்காக அவருடைய வழக்கமான இருப்பிடத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு இரண்டு அடுக்கு குளிர்வசதி செய்யப்பட்ட படுக்கை வசதிக்கான இருப்பூர்தி கட்டணத்திற்கு தகுதி உடையவர் ஆவார்:

ஆனால் இந்தப்பிரிவின்படி மைய அரசால் அல்லது பிற அதிகார அமைப்பால் வழங்கப்பட்டுள்ள இலவச இருப்பூர்தி அனுமதி சீட்டை வைத்துள்ள முன்னாள் சட்டமன்ற பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கு அல்லது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருப்பவருக்கு இருப்பூர்தி கட்டணம் வழங்குதல் கூடாது”.

és;fiu

2018-2019-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 05-07-2018 அன்று முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளை கொண்டாடுவதற்காக அவர்களுடைய வழக்கமான இடத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கும் மற்றும் திரும்பி செல்வதற்கும் இரண்டாம் வகுப்பு குளிர்வசதி செய்யப்பட்ட இருப்பூர்திப் பெட்டியில் பயணம் செய்வதற்கு வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார். மேலே கூறப்பட்ட அறிவிக்கைக்கு செயல்விளைவு அளிக்கும் பொருட்டு அரசானது, 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை தமிழ்நாடு சட்டம் (XX/1951) தக்கவாறு திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

2. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

2018, நவம்பர் 13-ஆம் நாளன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 2/2018

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றமானது அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;

தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213-ஆம் உறுப்பின் (1) ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்:-

1. (1) இந்த அவசரச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) அவசரச் சட்டம் என்று வழங்கப்பெறும். குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) (i) 3 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் 2017 ஜூலை 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(ii) இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகள், மாநில அரசு, அதிகாரமுறை அரசிதழில் அறிவிக்கை வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்;

tu«òì: ஆனால், இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகளுக்காக வெவ்வேறு தேதிகள் குறிக்கப்படலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கம் குறித்து, அத்தகைய வகைமுறை எதிலுமுள்ள சுட்டுகை எதுவும் அத்தகைய வகைமுறை நடைமுறைக்கு வருவது குறித்த சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 19/2017.

2. இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படுவதான 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,— 2-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (4)-ஆம் கூறில், “மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் 171-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அதிகார அமைப்பு” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (16)-ஆம் கூறில், “மைய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரியம்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “மைய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (17)-ஆம் கூறில், (h) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(h) குதிரைப் பந்தய குழாமிலுள்ள பந்தய விவரங்களைப் பதிவு செய்யும் கருவி அல்லது உரிமம் பெற்ற பணயக் கணக்கர் மூலமான நடவடிக்கைகள் அல்லது அத்தகைய குழாமிலுள்ள உரிமம் பெற்ற பணயக்கணக்கர் நடவடிக்கைகள்; மற்றும்”;

(4) விளக்கம் உள்ளடங்கலாக (18)-ஆம் கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(5) (35)-ஆம் கூறில், “(c) கூறு” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “(b) கூறு” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(6) (69)-ஆம் கூறில், (f) உட்கூறில், “371-ஆம் உறுப்பு” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “மற்றும் 371 J-ஆம் உறுப்பு” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(7) (102)-ஆம் கூறில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“விளக்கம்.— ஐயங்களை நீக்குவதற்காக, “சேவைகள்” என்ற சொற்றொடர், காப்புறுதிகளிலான நடவடிக்கைகளை எளிதாக்குதல் அல்லது ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை உள்ளடங்கும் என்று இதன் மூலம் தெளிவாக்கப்படுகிறது.”.

7-ஆம் பிரிவின் திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 7-ஆம் பிரிவில்,—

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) (b) கூறில், முடிவில் “மற்றும்” என்ற சொல் சேர்க்கப்படுதல் வேண்டும்;

(b) (c) கூறில், முடிவில் “மற்றும்” என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(c) (d) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(1A) ஒரு சில செயல்கள் அல்லது நடவடிக்கைகள், (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க வழங்குதலாக அமைத்துருவாக்கப்படுகிறவிடத்து, அவை, II-ஆம் இணைப்புப் பட்டியலில் சுட்டப்பட்டவாறான ஒன்று சரக்குகளின் வழங்குதல் அல்லது சேவைகளின் வழங்குதலாக பாவிக்கப்படுதல் வேண்டும்.”;

(3) (3)-ஆம் உட்பிரிவில், “(1) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “(1), (1A) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

9-ஆம் பிரிவின் திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, பின்வரும் உட்பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(4) அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, பதிவு பெறாத வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் குறித்துரைக்கப்பட்ட வழங்குதல்கள் பொறுத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பெற்றுக் கொள்பவராக எதிரிடைக் கட்டண அடிப்படையில் வரி செலுத்த வேண்டிய பதிவு பெற்ற நபர்களின் வகையை குறித்துரைத்தல் வேண்டும், மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அனைத்தும், அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குதல் தொடர்பாக வரி செலுத்துவதற்கு கட்டப்பாடு உள்ள நபராக அவர் இருப்பாரானால், அத்தகைய பெற்றுக்கொள்பவருக்கும் பொருந்தும்.”.

10-ஆம் பிரிவின் திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில்,—

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) “அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப் படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட தொகையை” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட வரித்தொகையை” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், “மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ரூபாய்க்கு” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய்க்கு” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) வரம்புரைக்குப் பின், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“nkY« tu«òiu:- ஆனால், (a) கூறின்படி அல்லது (b) கூறின்படி அல்லது (c) கூறின்படி வரி செலுத்துவதற்கு தெரிவு செய்திருக்கிற நபர் ஒருவர், முந்தைய நிதியாண்டில் மாநிலத்திலுள்ள விற்பனை அளவின் பத்து சதவீதம் அல்லது ஐந்து லட்ச ரூபாய், இதில் எது அதிகமோ, அதற்கு மேற்படாத மதிப்புடைய, (II-ஆம் இணைப்புப் பட்டியலின் 6-ஆம் பத்தியின் (b) கூறில் சுட்டப்பட்டவை அல்லாத பிற) சேவைகளை வழங்கலாம்.”;

(2) (2)-ஆம் உட்பிரிவில், (அ) கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(அ) (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டவாறல்லாமல், அவர், சேவைகள் வழங்குதலில் ஈடுபடுதல் ஆகாது;”.

12-ஆம் பிரிவின் திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (அ) கூறில், “(1)-ஆம் உட்பிரிவின்” என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

13-ஆம் பிரிவின் திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 13-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் “(2)-ஆம் உட்பிரிவின்” என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

16-ஆம் பிரிவின் திருத்தம்.

8. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில்,—

(1) (b) கூறில், விளக்கத்திற்குப் பதிலாக, பின்வரும் விளக்கம் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**விளக்கம்.**— இந்தக் கூறின் நோக்கங்களுக்காக—

(i) ஒன்று சரக்குகளின் உரிமை மூல ஆவணத்தின் உரிமை மாற்றம் வாயிலாக அல்லது பிறவாறு, சரக்குகளின் நகர்தலுக்கு முன்பு அல்லது நகர்தலின்போது, முகவராக செயற்பட்டாலும் அல்லது பிறவாறாக இருப்பினும், அறிவுறுத்தலின் பேரில் வழங்குநரால் அத்தகைய பதிவு பெற்ற நபர் பெறுநருக்கு அல்லது பிற நபர் எவருக்கும் சரக்குகள் ஒப்படைக்கப்படுமிடத்து;

(ii) அத்தகைய பதிவு பெற்ற நபரின் அறிவுறுத்தலின் பேரிலும் அவர் பொருட்டும் நபர் எவருக்கும் வழங்குநரால் சேவைகள் அளிக்கப்படுகிறவிடத்து,

பதிவு பெற்ற நபர் சரக்குகளை அல்லது, நேர்வுக்கேற்ப, சேவைகளைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.”;

(2) (c) கூறில், “41-ஆம் பிரிவின்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “41-ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

17-ஆம் பிரிவின் திருத்தம்.

9. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில்,—

(1) (3)-ஆம் உட்பிரிவில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**விளக்கம்.**— இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, “விலக்களிக்கப்பட்ட வழங்குகையின் மதிப்பு” என்ற சொற்றொடர், III-ஆம் இணைப்புப் பட்டியலின் 5-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டவை தவிர, மேற்சொன்ன இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகளின் மதிப்பை உள்ளடக்குதல் ஆகாது.”;

(2) (5)-ஆம் உட்பிரிவில், (அ) மற்றும் (b) கூறுகளுக்குப் பதிலாக, பின்வரும் கூறுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(அ) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காக அவை பயன்படுத்தப்படும் போது தவிர, (ஓட்டுநர் உள்ளடங்கலாக) பதிமூன்று நபர்களுக்கு மேற்படாத அளவுக்கு இருக்கை வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ள நபர்களின் போக்குவரத்திற்கான இயக்கூர்திகள்:—

- (A) அத்தகைய இயக்கூர்திகளின் மேலுமான வழங்குகை; அல்லது
 - (B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது
 - (C) அத்தகைய இயக்கூர்திகளை ஓட்டுவதற்கான பயிற்சி அளித்தல்;
- (அஅ) கலங்கள் மற்றும் வானூர்தி—

(i) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் போது தவிர:—

அல்லது (A) அத்தகைய கலங்கள் அல்லது வானூர்தியின் மேலுமான வழங்குகை;

(B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது

அல்லது (C) அத்தகைய கலங்களை கடலில் செலுத்துவதற்கான பயிற்சி அளித்தல்;

(D) அத்தகைய வானூர்தியைப் பறக்கவிடுவதற்கான பயிற்சி அளித்தல்;

(ii) சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக;

(ab) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்திக்கு தொடர்புடையதாக இருக்கின்ற பொதுக் காப்பீட்டு சேவைகள், சீர்காப்புமுறை செய்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்:

வரம்புரை:- ஆனால்—

(i) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறவிடத்து;

(ii) வரிவிதிக்கத்தக்க நபர்—

(I) அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தியின் உற்பத்தியில்; அல்லது

(II) அவரால் காப்பீடு செய்யப்பட்ட அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி பொறுத்து பொதுக் காப்பீட்டு சேவை வழங்குகையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறவிடத்து;

அத்தகைய சேவைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்;

(b) பின்வரும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குவதைப் பொறுத்து—

(i) உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற உணவு தயாரிப்பு, அழகு சிகிச்சை, உடல் நல சேவைகள், ஒப்பனை மற்றும் ஒட்டுறப்பு அறுவை சிகிச்சை மற்றும் (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் போது தவிர ஒத்தி வைத்தல், வாடகைக்கு விடுதல், அல்லது வாடகைக்கு எடுத்தல், ஆயுள் காப்பீடு மற்றும் உடல் நல காப்பீடு;

tu«òiu:- அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உள்ளீட்டுநோக்கிய வழங்குகை அதே வகையான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வெளிநோக்கிய வரிவிதிக்கத்தக்க வழங்குகையைச் செய்வதற்காக அல்லது வரிவிதிக்கத்தக்க கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின் கூறாக பதிவு பெற்ற நபரால் பயன்படுத்தப்படுகிறவிடத்து கிடைக்கத்தக்கதாகும்;

(ii) குழாம், உடல்நலம் மற்றும் உடற்தகுதி மையத்தின் உறுப்பாண்மை; மற்றும்

(iii) அத்தகைய விடுப்பு அல்லது உள்ளூர் பயணச் சலுகை போன்று விடுமுறையின் மீது பணியாளருக்கு நீட்டிக்கப்பட்ட பயணச் சலுகைகள்:

வரம்புரை:- ஆனால், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன்படியும் தன்னுடைய பணியாளருக்கு, அதனை அளிப்பது பணிக்கமர்த்தியவருக்கான கடமைப்பொறுப்பாக இருக்கிறவிடத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்.”.

20-ஆம் பிரிவின் திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 20-ஆம் பிரிவில், விளக்கத்தில், (c) கூறில், “84-ஆம் பதிவின் கீழ்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “84 மற்றும் 92A-ஆம் பதிவுகளின் கீழ்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

22-ஆம் பிரிவின் திருத்தம்.

11. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவில்,—

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“மேலும் வரம்புரை:- ஆனால், அத்தகைய நபர், முதலாம் வரம்புரையில் சுட்டப்பட்ட மொத்த விற்பனை அளவை மைய அரசு அதிகரித்துள்ளது பொறுத்து சிறப்பு வகை மாநிலத்திலிருந்து வரிவிதிக்கத்தக்க சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குகிறவிடத்து, ஒரு நிதியாண்டில் அவருடைய மொத்த விற்பனை அளவு அத்தகைய உயர்த்தப்பட்ட விற்பனை அளவிற்கு சமமான தொகைக்கு மேற்படுமானால், அவர் பதிவு செய்யப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.”;

(2) விளக்கத்தில், (ii)-ஆம் கூறில், முடிவில், பின்வருபவை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மற்றும் அருணாசலப்பிரதேசம், அசாம், ஹிமாசலப்பிரதேசம், மேகாலயா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக.”.

24-ஆம் பிரிவின் திருத்தம்.

12. முதன்மைச் சட்டத்தின் 24-ஆம் பிரிவில், (x)-ஆம் கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(x) 52-ஆம் பிரிவின் கீழ் ஆதாரத்தில் வரிவசூல் செய்வதற்கு வேண்டுமென்றும் மின்னணு வணிகம் இயக்குபவர் ஒவ்வொருவரும்;”.

25-ஆம் பிரிவின் திருத்தம்.

13. முதன்மைச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில்,—

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பின்பு மற்றும் விளக்கத்திற்கு முன்பு, பின்வரும் வரம்புரை புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

“மேலும் வரம்புரை:- சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் (மையச் சட்டம் 28/2005) பொருள் வரையறை செய்யப்பட்டவாறான பிரிவைக் கொண்டிருக்கிற அல்லது சிறப்பு பொருளாதார மண்டல மேம்படுத்துபவராக இருக்கும், நபர் ஒருவர், அதே மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள தம்முடைய வியாபார இடத்திலிருந்து தனிப்பட்டதாக இருக்கிறபடியால், தனித்த பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டியவராவார்.”;

(2) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பதிலாக, பின்வரும் வரம்புரை அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“வரம்புரை:- ஆனால், மாநிலத்தில் பல இடங்களில் வணிக இடங்களைக் கொண்டுள்ள நபர் ஒருவர், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய வணிக இடம் ஒவ்வொன்றுக்காகவும், தனித்த பதிவு வழங்கலாம்.”.

14. முதன்மைச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில்,—

29-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) ஓரத்தலைப்பில், “ரத்து செய்தல்” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது தற்காலிகமாக நிறுத்திவைத்தல்” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவில், (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**வரம்புரை:**— பதிவுபெற்ற நபரால் தாக்கல் செய்யப்பட்ட பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, அந்தப் பதிவு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.”;

(3) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“**மேலும் வரம்புரை:**— ஆனால், பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, உரிய அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.”.

15. முதன்மைச் சட்டத்தின் 34-ஆம் பிரிவில்,—

34-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(i) “வரிவிவரப்பட்டியல் ஒன்று” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) “வரவுக் குறிப்பு ஒன்று” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரவுக் குறிப்புகளை” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3)-ஆம் உட்பிரிவில்,—

(i) “வரிவிவரப்பட்டியல் ஒன்று” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) “பற்றுக் குறிப்பு” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்றுக் குறிப்புகள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

16. முதன்மைச் சட்டத்தின் 35-ஆம் பிரிவில், (5)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

35-ஆம் பிரிவின் திருத்தம்.

“**வரம்புரை:**— ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பின் வரவு செலவு பேரேடு, இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையாளரால் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதனின்கீழ் உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்படும் தணிக்கை உட்பட்டு, அதன் துறை எதற்கும் பொருந்துதல் ஆகாது.”.

17. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில்,—

39-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) “வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) “அத்தகைய ஆங்கில மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு அடுத்து வரும் மாதத்தின் இருபதாம் நாள் அன்று அல்லது அதற்கு முன்போ” என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(c) பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**வரம்புரை**:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு காலாண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கு விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.”;

(2) (7)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

“**வரம்புரை**:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, அத்தகைய விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கு அவர் வேண்டுகோள் கடைசி தேதியன்று அல்லது அதற்கு முன்பு அந்த விவர அறிக்கையின்படி வரி பாக்கி அல்லது அதன் பகுதியை அரசிடம் செலுத்த வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.”;

(3) (9)-ஆம் உட்பிரிவில்,—

(a) “அத்தகைய விடுகை அல்லது தவறான விவரங்கள் எந்த மாதத்தின் போது அல்லது காலாண்டின் போது அறியப்பட்டனவோ அந்த மாதத்திற்காக அல்லது காலாண்டிற்காக அளிக்கப்பட வேண்டிய விவர அறிக்கையில்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், “நிதியாண்டிற்கு அடுத்து வரும்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “எந்த நிதியாண்டிற்கு அத்தகைய விவரங்கள் தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த நிதியாண்டிற்கு அடுத்து வரும்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

புதிய பிரிவு
43A -வினைப்
பகுத்துதல்.

18. முதன்மைச் சட்டத்தின் 43-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

“**43A.** விவர அறிக்கை அளிப்பதற்கான மற்றும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை.— (1) 16-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவு, 37-ஆம் பிரிவு அல்லது 38-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், 39-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்ட விவர அறிக்கைகளில், வழங்குநர்களால் வழங்கப்பட்ட வழங்குதல்களின் விவரங்களை சரிபார்த்தல், செல்லத்தக்கதாக்குதல், மாற்றியமைத்தல் அல்லது விட்டுவிடுதல் வேண்டும்.

(2) 41-ஆம் பிரிவு, 42-ஆம் பிரிவு அல்லது 43-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான மற்றும் அதனை சரிபார்ப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

(3) பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்துவதற்கான நோக்கங்களுக்காக, பொதுவான நுழைவாயிலில் வழங்குநரால் செய்யப்படும் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

(4) (3)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்டிராத வெளிப்புற வழங்குகைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை, வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறை, மேற்கண்ட உட்பிரிவின்படி வழங்குநர்களால் அளிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பயன்படுத்தத்தக்க உள்ளீட்டு வரிவரவின் இருபது சதவீதத்திற்கு மேற்படாத, அவ்வாறு பயன்படுத்தக்கூடிய உள்ளீட்டு வரிவரவுத் தொகையின் அதிகபட்சத்தொகையை உள்ளடக்கும்.

(5) (3)-ஆம் உட்பிரிவின்படி வழங்குநரால் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பான வெளிப்புற வழங்குகைகளில் குறித்துரைக்கப்பட்ட வரித்தொகை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி அவரால் செலுத்தத்தக்க வரியாக கருதப்படுதல் வேண்டும்.

(6) வழங்குநர் மற்றும் வழங்குகையைப் பெற்றுக்கொள்பவர், (3)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (4)-ஆம் உட்பிரிவின்படி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ள ஆனால் விவர அறிக்கை அளிக்கப்படாத வெளிப்புற வழங்குகைகள் தொடர்பாக, வரியினை செலுத்துதல் அல்லது, நேர்வுக்கேற்ப, பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரிவரவினை செலுத்துவதற்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் உள்ளாதல் வேண்டும்.

(7) (6)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வசூலித்தல் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறையானது, ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வரித்தொகை வசூலிக்காமைக்கு அல்லது உள்ளீட்டு வரிவரவை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.

(8) பதிவு பெற்ற நபர் ஒருவரால் (3)-ஆம் உட்பிரிவின்படி அதனின் விவரங்கள் அளிக்கப்படும் வெளிப்புற வழங்குகைகள் தொடர்பான நடைமுறை, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வரித்தொகையின் தொடக்கம்,—

(a) பதிவு நடைபெற்ற ஆறு மாதங்களுக்குள்;

(b) யாராவது வரி செலுத்துவதில் தவறுபிடுக்கிறதென்றால் மற்றும் அத்தகைய கட்டத்தவறியதொகையின் செலுத்தத்தின் உரிய தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அத்தகைய தவறுதல் தொகை கட்டாமல் இருப்பதானது தொடர்ந்து கொண்டிருக்கிறவிடத்து,

வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.”.

19. முதன்மைச் சட்டத்தின் 48-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், “45-ஆம் பிரிவின் கீழ் அறிக்கை ஆகியவற்றை அளிப்பதற்கு” என்ற சொற்றொடருக்குப் பின்பு “மற்றும் அத்தகைய பிற செயற்பணிகளைச் செய்வதற்கு” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

48-ஆம் பிரிவின் திருத்தம்.

20. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில்,—

49-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (2)-ஆம் உட்பிரிவில், “41-ஆம் பிரிவின்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “41-ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின் கீழ்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5)-ஆம் உட்பிரிவில்,—

(a) (c) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**வரம்புரை:-** ஆனால், மாநில வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரி செலுத்தத்திற்கு பயன்படுத்த இயலாது.”;

(b) (d) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“**வரம்புரை:-** ஆனால், யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்கு பயன்படுத்த இயலாது.”.

21. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

புதிய பிரிவு 49A மற்றும் 49B-களைப் புகுத்துதல்.

“**49A.** குறித்த சில நிபந்தனைகளுக்குட்பட்டு உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துதல்.—

49-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒருங்கிணைந்த வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை அத்தகைய செலுத்தம் நோக்கி முழுமையாக முதலாவதாக பயன்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே, மாநில வரி கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு நேர்வுக்கேற்ப, ஒருங்கிணைந்த வரி அல்லது மாநில வரியின் செலுத்தம் நோக்கி பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

49B. உள்ளீட்டு வரிவரவினைப் பயன்படுத்துவதற்கான ஆணை.— இந்த அத்தியாயத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் 49-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (e) மற்றும் (f) கூறுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அத்தகைய வரி எதனின் செலுத்தத்தை நோக்கி ஒருங்கிணைந்த வரி, மைய வரி, மாநில வரி அல்லது, நேர்வுக்கேற்ப, யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை பயன்படுத்தும் முறை மற்றும் வரிசையை வகுத்துரைக்கலாம்.”.

22. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (9)-ஆம் உட்பிரிவில், “37-ஆம் பிரிவின்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “37-ஆம் பிரிவு அல்லது 39-ஆம் பிரிவின்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

52-ஆம் பிரிவின் திருத்தம்.

23. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில்,—

54-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (8)-ஆம் உட்பிரிவில், (a) கூறில்,—

(a) “பூஜ்ஜிய வீத வழங்குகைகள்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “ஏற்றுமதி” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) “அத்தகைய பூஜ்ஜிய வீத வழங்குகைகள்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “அத்தகைய ஏற்றுமதிகள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) விளக்கத்தில், (2)-ஆம் கூறில்,—

(a) (c) உட்கூறில், (i)-ஆம் இனத்தில், “அந்நியச் செலாவணியாக” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது இந்திய சேம வங்கியினால் எங்கெங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இந்திய ரூபாயில்” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(b) (e) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“(e) (3)-ஆம் உட்பிரிவிற்கான முதல் வரம்புரையின் (ii)-ஆம் கூறின்படி பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவினை திரும்பக் கொடுக்கும் நேர்வில், எந்தக் காலத்தில் திரும்பக் கொடுத்தலுக்காக கோரிக்கை எழுகிறதோ அந்த காலத்திற்கு 39-ஆம் பிரிவின்படி விவர அறிக்கையை அனுப்புவதற்கான உரிய தேதி;”.

24. முதன்மைச் சட்டத்தின் 79-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

79-ஆம் பிரிவின் திருத்தம்.

“விளக்கம்.— இந்த பிரிவின் நோக்கங்களுக்காக, “நபர்” எனும் சொல் (4)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ளவாறு அல்லது, நேர்வுக்கேற்ப, 25-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள “தனித்துவமுள்ள நபர்கள்” என்பதை உள்ளடக்க வேண்டும்.”.

25. முதன்மைச் சட்டத்தின் 107-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், “மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “அதிகபட்சம் இருபத்தைந்து கோடி ரூபாய்க்கு உட்பட்டு” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

107-ஆம் பிரிவின் திருத்தம்.

26. முதன்மைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவில், (8)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், “மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “அதிகபட்சம் ஐம்பது கோடி ரூபாய்க்கு உட்பட்டு” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

112-ஆம் பிரிவின் திருத்தம்.

27. முதன்மைச் சட்டத்தின் 129-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், வரம்புரை உள்ளடங்கலாக, இரண்டு இடங்களில் வரும், “ஏழு நாட்களுக்குள்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “பதினான்கு நாட்களுக்குள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

129-ஆம் பிரிவின் திருத்தம்.

28. முதன்மைச் சட்டத்தின் 143-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

143-ஆம் பிரிவின் திருத்தம்.

“மேலும் வரம்புரை:- ஆனால், ஓர் ஆண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் காலம், போதிய காரணம் காட்டப்பட்டுக் கொண்டிருப்பதன் பேரில், முறையே ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத மேலுமான காலமொன்றிற்கு ஆணையரால் நீட்டிக்கப்படலாம்.”.

29. முதன்மைச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலில், 4-ஆம் பத்தியில், “வரி விதிக்கத்தக்க நபரால்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “நபரால்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

I-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

30. முதன்மைச் சட்டத்தின் II-ஆம் இணைப்புப் பட்டியலில், தலைப்பில், “செயல்பாடுகள்” என்ற சொற்றொடருக்குப் பின்பு, “அல்லது பரிமாற்றங்கள்” என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

II-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

31. முதன்மைச் சட்டத்தின் III-ஆம் இணைப்புப் பட்டியலில்,—

III-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

(1) 6-ஆம் பத்திக்குப் பின்பு, பின்வரும் பத்திகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

“7. சரக்குகள் இந்தியாவிற்குள் நுழையாமல், இந்தியாவிற்கு வெளியே உள்ள இடமொன்றிலிருந்து இந்தியாவிற்கு வெளியேயுள்ள மற்றொரு இடத்திற்கு அத்தகைய சரக்குகளை வழங்குதல்.

8. (a) வீட்டு நுகர்விற்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் நபர் எவருக்கும் சேமிப்பு கிடங்கு சரக்குகளின் வழங்குதல்;

(b) பிற நபர் எவருக்கும் சரக்கு பெறுபவரால் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள துறைமுகத் தொடக்கத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்ட பின்பு, ஆனால் வீட்டு நுகர்விற்காக அனுப்புவதற்கு முன்பான சரக்குகளுக்கான உரிமை மூல ஆவணங்களின் மேற்குறிப்பினால் சரக்குகள் வழங்குதல்.”;

(2) தற்போதுள்ள விளக்கம், விளக்கம் 1-ஆக எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு எண்ணிடப்பட்டவாறான விளக்கம் 1 என்பதற்குப் பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

“விளக்கம் 2.— 8-ஆம் பத்தியின் நோக்கங்களுக்காக, “சேமிப்பு கிடங்கு சரக்குகள்” என்ற சொற்றொடர் 1962-ஆம் ஆண்டு சங்கச் சட்டத்தில் (மையச் சட்டம் 52/1962) அதற்கென குறித்துரைக்கப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்.”.

nehj; -fhuz ésjriiu.

2017 –ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 19/2017) மாநில அரசால் சர்க்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மாநிலத்திற்குள்ளான வழங்குதலின் பேரில் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்குமான வகைமுறை செய்வதன் பொருட்டு இயற்றப்பட்டது

2. புதிய சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி முறைக்கு தற்போதுள்ள வரி செலுத்துவோர்களின் எளிதான நடவடிக்கைக்காக ஒருசில வகைமுறைகளை தமிழ்நாடு சட்டம் 19/2017 வழங்கியுள்ளது. எனினும், புதிய வரி முறையானது ஒருசில இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. வரி செலுத்துவோர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அசௌகரியங்களில் ஒன்று, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவர அறிக்கையை தாக்கல் செய்தல் மற்றும் சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்களின்படி வரிச் செலுத்துதல் ஆகும். இது குறித்து, உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும் முறையானது குறைந்தளவு தாள் பணிகளுடன் சேர்த்து சிறிய வரி செலுத்துவோர்கள், காலாண்டு முறையில் விவர அறிக்கையை தாக்கல் செய்தல் மற்றும் வரி செலுத்துதலை எதிர்கொள்கிறது. புதிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும் முறையினை நிறைவேற்றும் பொருட்டு மற்றும் மேலேயுள்ள இடர்பாடுகளை களைவதன் பொருட்டு, அரசு, மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 19/2017-க்கு திருத்தம் செய்ய முடிவு செய்தது.

3. அவ்வாறே, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) அவசரச் சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 2/2018), 2018 நவம்பர் 13 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்டது மற்றும் அது 2018 நவம்பர் 14-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

4. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டத்தினை மாற்றிட விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 25-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகின்றது:-

சட்ட எண். 5/2018

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச்சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக.-

1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் நடைமுறைக்கு வருதல்.

(2) இது, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் நடைமுறைக்கு வருவதாக கொள்ளப்படுதல் வேண்டும்

தமிழ்நாடு
சட்டம்
20/2017

2. (இதன் பின்பு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படுவதான) 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச்சட்டத்தின் பிரிவு 3-ன் விளக்கங்கள் நீங்கலாக, உட்பிரிவு 2- க்கு பதிலாக பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

3 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

“(2) திரைப்படக் காட்சி மீதான கேளிக்கை வரி பின்வரும் வீதங்களில் திரைப்படக்காட்சியின் அனுமதிக்கான ஒவ்வொரு செலுத்துகைக்கும் அரங்கம் அமைந்துள்ள,—

(i) மாநகராட்சி மற்றும் சிறப்புநிலை நகராட்சிகளின், எல்லைகளுக்குள் அமைந்திருக்கிற திரையரங்குகள் மற்றும் மாநகராட்சி மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளின் பகுதிகளின் புறப்பரப்பு எல்லைகளுக்கு வெளியிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் உள்ள, நிரந்தர அல்லது பகுதிநிரந்தர திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படம் எதற்குமான,—

(A) புதிய திரைப்படத்திற்கான வரித்தொகை நீங்கலான அனுமதிக்கான மொத்த செலுத்துகையின் முப்பது விழுக்காடு வீதத்தில்; மற்றும்

(B) பழைய திரைப்படத்திற்கான வரித்தொகை நீங்கலான அனுமதிக்கான மொத்த செலுத்துகையின் இருபது விழுக்காடு வீதத்தில்;

(ii) உட்கூறு (i)-ல் குறித்துரைக்கப்பட்டதல்லாத பிற பகுதிகளில், புதிய அல்லது பழைய திரைப்படத்திற்கான வரித்தொகை நீங்கலாக அனுமதிக்கான மொத்தச் செலுத்துகையின் இருபது விழுக்காடு வீதத்தில், கணக்கிடப்படுதல் வேண்டும்.”.

3. முதன்மைச் சட்டத்தின் பிரிவு 17-ன் உட்பிரிவு (1)-ல் பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன :-

17 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அதிகாரமளிக்கப்பட்ட அந்த அலுவலரின் முன் அனுமதியின்றி ஆய்வு அலுவலர் கேளிக்கை நடைபெறும் இடம் எதிலும் நுழையலாகாது.”.

தமிழ்நாடு
அவசர
சட்டம்
5/2017.

4. (1) 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி (திருத்த) அவசர சட்டமானது இதன்மூலம் நீக்கம் செய்யப்படுகிறது.

நீக்கமும் காப்பும்.

(2) அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவுமோ, அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவுமோ, இந்தச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாகவோ அல்லது எடுக்கப்பட்டதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 17/2018

1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:

1. (1) இந்தச் சட்டம் 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டாவது திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும். குறுந்தலைப்பும் தொடக்கமும்

(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக் கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 43/1998

2. 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (இதன்பின்பு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடுவதான) 2-ஆம் பிரிவில் உள்ள (e) கூறுக்கு பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது: -

2-ஆம் பிரிவுக்கான திருத்தம்

“(ee) சேவை என்றால், பொருட்கள் அல்லது கட்டுமானங்கள் அல்லது ஏதேனும் நபர் ஒருவரை கொள்முதல் அமைப்பின் பிரதிநிதியாக அல்லது ஏதேனும் நீதிமன்றம் சார்ந்த அல்லது நீதிமுறைச் சார்புடைய நடவடிக்கைகளில் சட்டம் குறித்த அறிவுரை வழங்குவதற்காக பணியமர்த்துதல் தவிர்த்த எந்தவொரு கொள்முதல் பொருண்மை என்று பொருள்படும்.”

3. முதன்மைச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில் (2)ஆம் உட்பிரிவுக்கு பின்பு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது: -

3-ஆம் பிரிவுக்கான திருத்தம்

“(3) உட்பிரிவு (1)இல் அடங்கியிருப்பது எதுஎவ்வாறிருப்பினும், ஒரு கொள்முதல் அமைப்பு அரசால் அறிவிக்கை மூலம் கட்டணம் செலுத்துவதற்குட்பட்டு, ஏதேனும் கொள்முதல் அமைப்பிற்குப் பதிலாக, குறிப்பிட்ட வகையான பொருட்கள் அல்லது சேவைகளுக்கான கொள்முதலுக்காக ஒரு முகவாண்மையாக நியமனம் செய்யப்படும் அரசுத் துறை அல்லது அரசு நிறுவனம் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை கொள்முதல் செய்யலாம்.

வரம்புரை: ஆனால், நியமனம் செய்யப்பட்ட முகவாண்மைகள் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை பின்பற்றாமல் கொள்முதல் ஏதும் செய்ய இயலாது.”

4. முதன்மைச் சட்டத்தின் 6-ஆம் பிரிவில்,-

6-ஆம் பிரிவுக்கான திருத்தம்

(1) (1)ஆம் உட்பிரிவில் “நேர்வுக்கேற்ப, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “நேர்வுக்கேற்ப, அத்தகைய முறையில் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (2)ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-

“(2) ஒப்பந்தப்புள்ளி செய்தி அறிவிப்பு வெளியீடு பதிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு மின் அஞ்சல் மூலம் வழங்கப்படுவதுடன், நபர் எவரேனும் ஒருவர் காண்பதற்காகவும், பதிவிறக்கம் செய்வதற்காகவும் மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி அறிவிப்பு வெளியீடு அலுவலரால் நிருவகிக்கப்படும் நேர்ந்தளிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.”

5. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவில் (3)ஆம் உட்பிரிவுக்கு பின்பு பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :-

9-ஆம் பிரிவுக்கான திருத்தம்

“(3-A) ஒப்பந்தப்புள்ளியைக் கோரும் அலுவலர், ஒப்பந்தப்புள்ளியைக் கோரும் அறிவிப்பினை மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி அறிவிப்பு வெளியீடு அலுவலரால் நிருவகிக்கப்படும் நேர்ந்தளிக்கப்பட்ட இணையதளத்திலும் இடம்பெறச் செய்திட வேண்டும்.”

6. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில் (2)ஆம் உட்பிரிவிற்கு பின்வரும் வரம்புரைகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-

10-ஆம் பிரிவுக்கான திருத்தம்

“**வரம்புரை:** ஆனால், ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளை நிறைவு செய்வதற்குட்பட்டு, உள்நாட்டு நிறுவனங்களின், அந்நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அல்லது உருவாக்கப்படும் பொருட்கள் அல்லது வழங்கப்படும் அல்லது அளிக்கப்படும் சேவைகளுக்காக, குறைவானதாக இல்லாத ஒப்பந்தப்புள்ளியினை, அத்தகைய உள்நாட்டு நிறுவனங்கள் குறைவான ஒப்பந்தப்புள்ளியின் விலையினை நிகர் செய்திட விரும்பினால், அந்தக் கொள்முதலின் மொத்த தேவையில் இருபத்தைந்து விழுக்காட்டிற்கு மிகாமல் அந்த அளவிற்கு மட்டும் ஏற்பார்.

மேலும் வரம்புரை: ஆனால், ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளை நிறைவு செய்வதற்குட்பட்டு, அரசுத் துறைகள், அரசுப் பொதுத் துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள் மற்றும் அறிவிக்கை செய்யப்படும் ஒத்ததன்மையுடைய ஏனைய அமைப்புகளால் உற்பத்தி செய்யப்படும் அல்லது உருவாக்கப்படும் பொருட்கள் அல்லது வழங்கப்படும் அல்லது அளிக்கப்படும் சேவைகளுக்கான, குறைவாக இல்லாத ஒப்பந்தப்புள்ளிகளை அத்தகைய ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் குறைவான ஒப்பந்தப்புள்ளியின் விலையினை நிகர் செய்திட விரும்பினால், அந்தக் கொள்முதலின் மொத்தத் தேவையில் நாற்பது விழுக்காட்டிற்கு மிகாத அந்த அளவிற்கு மட்டும் ஏற்பார்.

அதற்கு மேலும் வரம்புரை: ஆனால், ஒரே கொள்முதலாக இருப்பின், மேலே உள்ள இரண்டு வரம்புரைகளின்படியான கொள்முதல் அந்த கொள்முதலின் மொத்த தேவையில் நாற்பது விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.”

7. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில்,-

16-ஆம்
பிரிவுக்கான
திருத்தம்

(1)(b) கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :-

“(bb) இயக்கம் மற்றும் பராமரிப்பு, திட்டம் அல்லது வசதி மேலாண்மை, மேற்பார்வை, மனித ஆற்றல் வழங்குதல், இயந்திரம், கருவி அல்லது வாகன குத்தகை மற்றும் காப்பீடு அல்லாத, சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் செயலாளர், நிதித் துறை செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி கொள்முதல் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அல்லது தலைவர், கொள்முதல் அமைப்பின் ஒரு தொழில்நுட்ப பிரதிநிதி மற்றும் அத்தகைய வகையில் நிபுணத்துவம் வாய்ந்த பெயர்பெற்ற கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனம் அல்லது வணிகம் சாரா நிறுவனத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கியனை ஒரு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசால் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்படும் எந்த ஒரு குறிப்பிட்ட கொள்முதல் நேர்விலும் கொள்முதல் செய்யப்படும் சேவை.”

(2) அதற்குரிய வரம்புரை உள்ளடங்கலாக (c) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(3) அதற்குரிய வரம்புரை உள்ளடங்கலாக (dd) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(4) (e) கூறுக்குப் பதிலாக பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-

“(e) மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் சங்கத்தின் விகித ஒப்பந்தத்திலிருந்து கொள்முதல்.”

(5) (f) கூறில், “ஒத்ததன்மையுடைய அமைப்புகளால்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக “ஒத்ததன்மையுடைய அமைப்புகளிடமிருந்து” என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்

(6) (1) கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு சேர்க்கப்பட வேண்டும், அதாவது :-

“(m) அரசு மின்னணு அங்காடி - சிறப்பு நோக்க அமைப்பிடமிருந்து விகித ஒப்பந்தம், இணையவழி ஒப்பந்தப்புள்ளி முறை, இணையவழி திருப்பப்பட்ட ஏலமுறை மூலம் மற்றும் அரசினால் அறிவிக்கை செய்யப்படலாகிறவாறான அரசு மின்னணு அங்காடி - சிறப்பு நோக்க அமைப்பினால் அளிக்கப்படும் இன்னபிற செயல்முறையில் செய்யப்படும் கொள்முதல்.”

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 18/2018

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு இயற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டமானது 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்டம் குறுந்தலைப்பு என வழங்கப்பெறும். மற்றும் தொடக்கம்.

(2) இந்தச் சட்டமானது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு
சட்டம்
30/1983.

2. 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் 136-D ஆம் பிரிவில் (23)-ஆம் உட்பிரிவை விட்டுவிடுதல் வேண்டும். 136-D பிரிவிற்குத் திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 12-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 24/2018

**1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்தம் (நில உச்சவரம்பு நிர்ணயம்)
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.**

இந்திய குடியரசின் அறுபத்தொன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

1. (1) இந்தச்சட்டம் 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தம் (நில உச்ச வரம்பு நிர்ணயம்) திருத்தச்சட்டம் என வழங்கப்படும்.

1. (2) மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடும் தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

3-ஆம் பிரிவிற்கான திருத்தம்

2. (இதனின் இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) தமிழ்நாடு சட்டம் 58/61 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தம் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தின் 3-ஆம் பிரிவில் 21-ஆம் கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்பட வேண்டும்:-

(21A) “முதலீடு” என்பது தமிழ்நாடு தொழில் கொள்கையில் அவ்வப்போது விளக்கப்படும் வரையரை முதலீடு என்று பொருள்படும்.

3. முதன்மைச் சட்டத்தின் 5-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில், -(1) (a) கூறில், “உட்பிரிவுகள், (3-A), (3-B), (3-C), (4) மற்றும் (5)” என்ற சொற்றொடருக்குப் பதிலாக “கூறு (e), உட்பிரிவுகள் (3-A), (3-B), (3-C), (4) மற்றும் (5)” என்ற சொற்றொடர் இடம்பெறுதல் வேண்டும்.

5-ஆம் பிரிவிற்கான திருத்தம்

(2) (d) எனும் கூறுக்குப் பின்னர், பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

(e) ஒவ்வொரு தொழில் அல்லது வணிக நிறுவனம் இருபது கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்கிறதென்றால், நிலஉச்சவரம்பு பரப்பிடம் முப்பது தர ஏக்கர் ஆகும்.

வரம்புரை:- ஆனால், அத்தகைய நிலம் புன்செய் நிலமாக மற்றும் தொழில் அல்லது வணிக பயன்பாட்டிற்காக இருத்தல்வேண்டும்.

வகுத்துரைக்கப்படும் அத்தகைய காலத்திற்குள் தொழில் அல்லது வணிக நோக்கங்களுக்காக நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மேற்சொன்ன நிலம் தொழில் அல்லது வணிக நோக்கத்திற்காக தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

(குமிழாக்கம்)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 26/2018

1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

(2) இது, மாநில அரசால், அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. (இதன்பின் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான)

8ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(தமிழ்நாடு சட்டம் XXX III/1958)

1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தின் 8ஆம் பிரிவில்,-

(1) இரண்டு இடங்களில் காணப்படுகின்ற “ஓராயிரம் ரூபாய்” எனும் சொற்றொடருக்காக “ஐந்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) “இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்” எனும் சொற்றொடருக்கு பதிலாக “பத்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

9ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(3) முதன்மைச் சட்டத்தின் 9ஆம் பிரிவில் “ஐநூறு ரூபாய்” எனும் சொற்றொடருக்காக “ஆயிரம் ரூபாய்” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

12ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(4) முதன்மைச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “ஐநூறு ரூபாய்” எனும் சொற்றொடருக்கு பதிலாக “ஐந்தாயிரம் ரூபாய்” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.